



தகவல்

அநீழம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 8987/B/17

திரு N. இராமலிங்கம்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி
அலுவலகம்,
கோவை மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு N. இராமலிங்கம் மற்றும் பொது தகவல் அலுவலர், திரு ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.07.2017 தேதியிட்ட மனுவில், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் 2016 - 2017 ஆம் நிதியாண்டில் முதலமைச்சரின் பசுமை வீடு கட்ட பணி உத்தரவு வழங்கப்பட்ட பயனாளிகளின் விவரங்கள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 21.08.2018 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 17.11.2017 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தனக்கு இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட 3 வருட காலமாக தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், தகவல்கள் வழங்காத பொது தகவல் அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஆகையால் இனிமேலாவது காலம் தாழ்த்தாமல், உடனடியாக தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும், தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி

பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்து, ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மனுதாரர் கோரியுள்ள தகவல்களை பதிவஞ்சலின் மூலம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளதை ஆணையம் பதிவு செய்து, இந்நேர்வில் மேற்படி மனுதாரரின் கூற்றிற்கேற்ப, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

சட்டப்பிரிவு 7ன்படி விண்ணப்பத்தை பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை முழுமையாக பொது தகவல் அலுவலர் தரக் கடமைப்பட்டவராவார். இந்நிலையில் அப்போதைய பொது தகவல் அலுவலர் ஏன் 30 தினங்களுக்குள் தகவலை மனுதாரருக்கு வழங்க தவறினார் என்பதற்கும், காலதாமதமாக தகவல் ஏன் அளிக்கப்பட்டது என்பதற்கும் அப்போதைய பொது தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 20(1)ன்கீழ் அதிகபட்ச தண்டமாக ரூ.25,000/- ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கு அவரது எழுத்து மூலமான விளக்கங்களை அவரிடமிருந்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் பெற்று இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொது தகவல் அலுவலர், திரு ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம் அவர்களுக்கு இதன்மூலம் உத்திரவிட்டு, மனுதாரர் பிரிவு 6(1)ன் கீழ் கோரியுள்ள தகவல்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 8987/B/17

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்,
கோவை மாவட்டம்.

திரு என். இராமலிங்கம்,
5/69A பரமேஸ்வரன்பாளையம்,
தேவராயபுரம் அஞ்சல்,
கோவை - 641 109.